

APRIL 2017

60148/BPZ6B/BPF6A/  
BPW6C/BPG6A/BPM6A

Time : Three hours

Maximum : 75 marks

SECTION A — (10 × 2 = 20 marks)

Answer any TEN questions.

1. What is Management accounting?  
மேலாண்மை கணக்கியல் என்றால் என்ன?
2. Mention any two advantages of management accounting.  
மேலாண்மை கணக்கியலின் நன்மைகள் இரண்டினைக் கூறுக.
3. State the meaning of trend analysis.  
போக்கு ஆய்வு என்பதன் பொருள் தருக.
4. What is common size statement?  
பொதுவான அளவு அறிக்கை என்றால் என்ன?
5. What is a Solvency ratio?  
தீர்க்க விகிதம் என்றால் என்ன?
6. Write down the formula for Capital gearing ratio.  
மூலதன இயக்க விகிதம் காணும் சூத்திரத்தினை எழுதுக.
7. State the objectives of cash flow statement.  
ரொக்க ஓட்ட அறிக்கையின் நோக்கங்களைக் கூறுக.
8. What is Working capital?  
நடைமுறை முதல் என்றால் என்ன?
9. Define Capital Budgeting.  
முதலின் வரவு செலவு திட்டம் வரையறு.
10. What is Pay- back period?  
திரும்ப பெறும் காலம் என்றால் என்ன?

Accounting

Management

III B-com (Ci)

11. What is Capital structure?

மூலதன அமைப்பு என்றால் என்ன?

12. What is accounting rate of return?

கணக்கியலில் திரும்ப பெறும் வட்டி என்றால் என்ன?

SECTION B — (5 × 5 = 25 marks)

Answer any FIVE questions.

13. What are the duties of management accountant?

மேலாண்மை கணக்காளரின் கடமைகள் யாது?

14. Explain the importance of financial statements.

நிதியியல் அறிக்கையின் முக்கியத்துவத்தினை விவரி.

15. Find out current asset, current liabilities and inventory value from the following information

Current ratio – 2.8

Acid-test ratio – 1.5

Working capital Rs. 1,62,000.

பின்வரும் தகவல்களைக் கொண்டு நடப்பு சொத்து, நடப்பு பொறுப்புகள் மற்றும் சரக்கிருப்பு மதிப்பினைக் கணக்கிடுக.

நடப்பு விகிதம் – 2.8

கடும் சோதனை விகிதம் – 1.5

நடைமுறை முதல் ரூ. 1,62,000.

16. Calculate funds from operations from the following:

|                                    | Rs.             |                                 | Rs.             |
|------------------------------------|-----------------|---------------------------------|-----------------|
| To Administration expenses         | 25,000          | By Gross profit                 | 2,15,000        |
| To Selling expenses                | 16,000          | By Interest on investments      | 5,000           |
| To Depreciation                    | 26,000          | By Profit on sales of machinery | 4,000           |
| To Loss on sale of building        | 6,000           |                                 |                 |
| To Goodwill written off            | 5,000           |                                 |                 |
| To Discount on issue of debentures | 2,000           |                                 |                 |
| To Net profit                      | 1,44,000        |                                 |                 |
|                                    | <u>2,24,000</u> |                                 | <u>2,24,000</u> |

2

60148/BPZ6B/BPF6A/  
BPW6C/BPG6A/BPM6A

இந்துஸ்தான் லிமிடெட்டின் இருப்பு நிலைக்குறிப்பினைக் கொண்டு

(அ) மாறுபடும் நடைமுறை முதல் அறிக்கை

(ஆ) நிதி ஓட்ட அறிக்கையினையும் தயார் செய்க.

|                | 2012            | 2013            |                        | 2012            | 2013            |
|----------------|-----------------|-----------------|------------------------|-----------------|-----------------|
| பொறுப்புகள்    | ரூ.             | ரூ.             | சொத்துக்கள்            | ரூ.             | ரூ.             |
| சரிசம முதல்    | 1,20,000        | 1,50,000        | பொறி                   | 1,00,000        | 1,25,000        |
| கடன்நீத்தோர்   | 37,000          | 25,000          | நிலம் மற்றும் கட்டிடம் | 75,000          | 90,000          |
| செ.மா. சீட்டு  | 15,000          | 17,000          | புனர் உரிமை            | 7,000           | 9,500           |
| இலாப நடட் க/கு | 60,000          | 69,000          | ரொக்கம்                | 17,000          | 23,000          |
|                |                 |                 | கடனாளிகள்              | 33,000          | 13,500          |
|                | <u>2,32,000</u> | <u>2,61,000</u> |                        | <u>2,32,000</u> | <u>2,61,000</u> |

2013 ஆண்டுக்குரிய பொறி மற்றும் நிலம் கட்டிடத்திற்கான தேய்மானம் முறையே ரூ. 20,000 மற்றும் ரூ. 25,000.

24. List out the merits and demerits of Net Present Value method.

தற்கால நிகர மதிப்பு முறையின் நன்மைகள் மற்றும் தீமைகளை பட்டியலிடுக.

7

60148/BPZ6B/BPF6A/  
BPW6C/BPG6A/BPM6A

கீழ்க்காணும் தகவல்கள் மூலம் உரிமையாளர் நிதியினைக் கணக்கிடுக.

சரக்கிருப்பு சுழற்சி: 6 முறை

முதலின சுழற்சி விகிதம் (விற்பனை அடக்கம் மீது): 2

நிலைச் சொத்துகள் சுழற்சி விகிதம் (விற்பனை அடக்கம் மீது): 4

மொத்தம் இலாப விகித சுழற்சி: 20%

கடனாளிகள் சுழற்சி: 2 மாதங்கள்

கடனீந்தோர் சுழற்சி: 73 நாட்கள்

மொத்த லாபம் ரூ. 60,000.

உபரி மற்றும் காப்பு தொகை ரூ. 20,000

இறுதிச் சரக்கிருப்பு தொடக்க சரக்கிருப்பினைக் காட்டிலும் ரூ. 5,000 அதிகமாக உள்ளது.

23. From the following balance sheets of Hindustan Ltd., prepare

(a) Schedule of changes in working capital

(b) Funds flow statement

| Liabilities          | Balance sheet   |                 | Assets             | Balance sheet   |                 |
|----------------------|-----------------|-----------------|--------------------|-----------------|-----------------|
|                      | 2012<br>Rs.     | 2013<br>Rs.     |                    | 2012<br>Rs.     | 2013<br>Rs.     |
| Equity share capital | 1,20,000        | 1,50,000        | Plant              | 1,00,000        | 1,25,000        |
| Creditors            | 37,000          | 25,000          | Land and Buildings | 75,000          | 90,000          |
| Bills payable        | 15,000          | 17,000          | Patent rights      | 7,000           | 9,500           |
| P&L account          | 60,000          | 69,000          | Cash               | 17,000          | 23,000          |
|                      |                 |                 | Debtors            | 33,000          | 13,500          |
|                      | <u>2,32,000</u> | <u>2,61,000</u> |                    | <u>2,32,000</u> | <u>2,61,000</u> |

Depreciation of Rs. 20,000 and Rs. 25,000 have been charged on Plant and Land and Buildings respectively in 2013.

பின்வரும் விபரங்களிலிருந்து செயல்பாட்டு நிதியினைக் கணக்கிடுக.

|                                      | ரூ.             |                              | ரூ.             |
|--------------------------------------|-----------------|------------------------------|-----------------|
| நிர்வாக செலவுகள்                     | 25,000          | மொத்த இலாபம்                 | 2,15,000        |
| விற்பனை செலவுகள்                     | 16,000          | முதலீடுகள் மீது வட்டி        | 5,000           |
| தேய்மானம்                            | 26,000          | இயந்திர விற்பனை மூலம் இலாபம் | 4,000           |
| கட்டிடம் விற்பனை மூலம் நட்டம்        | 6,000           |                              |                 |
| நற்பெயர் போக்கெழுதியது               | 5,000           |                              |                 |
| கடன் பத்திரம் வெளியீடு மீது தள்ளுபடி | 2,000           |                              |                 |
| நிகர இலாபம்                          | <u>1,44,000</u> |                              |                 |
|                                      | <u>2,24,000</u> |                              | <u>2,24,000</u> |

17. Prepare a production budget from the following details

| Product | Sales<br>Units | Opening stock<br>Units | Closing stock<br>Units |
|---------|----------------|------------------------|------------------------|
| R       | 2,000          | 10,000                 | 3,000                  |
| S       | 3,000          | 15,000                 | 5,000                  |
| U       | 4,000          | 13,000                 | 3,000                  |
| P       | 3,000          | 12,000                 | 2,000                  |

கீழ்க்காணும் விபரங்கள் மூலம் உற்பத்தி திட்ட அறிக்கையினை தயார் செய்யுங்கள்.

| பொருட்கள் | விற்பனை அலகுகள் | தொடக்க சரக்கிருப்பு அலகுகள் | இறுதி சரக்கிருப்பு அலகுகள் |
|-----------|-----------------|-----------------------------|----------------------------|
| R         | 2,000           | 10,000                      | 3,000                      |
| S         | 3,000           | 15,000                      | 5,000                      |
| U         | 4,000           | 13,000                      | 3,000                      |
| P         | 3,000           | 12,000                      | 2,000                      |

18. Explain the importance of capital budgeting.

முதலின வரவு செலவு திட்ட அறிக்கையின் முக்கியத்துவத்தினை விவரி.

19. Evaluate the following two projects on pay-back criterion and on post pay-back profitability criterion

|                              | Project X<br>Rs. | Project Y<br>Rs. |
|------------------------------|------------------|------------------|
| Original investment          | 35,000           | 15,000           |
| Annual cash inflows          | 15,000           | 7,500            |
| Economic life of the project | 7 years          | 3 years          |

பின்வரும் இரண்டு திட்டங்களை திரும்ப பெறும் காலம் மற்றும் திரும்ப பெறும் காலத்திற்கு பிறகு உள்ள இலாபம் உள்ள முறையில் மதிப்பீடு செய்க

|                            | திட்டம் X<br>ரூ. | திட்டம் Y<br>ரூ. |
|----------------------------|------------------|------------------|
| உண்மையான முதலீடு           | 35,000           | 15,000           |
| ஆண்டு உள்ளீட்டு ரொக்கம்    | 15,000           | 7,500            |
| திட்டத்தின் வாழ்க்கை காலம் | 7 years          | 3 years          |

SECTION C — (3 × 10 = 30 marks)

Answer any THREE questions.

20. Explain the limitations of management accounting.  
மேலாண்மை கணக்கியலின் வரையறைகளை விவரி.
21. From the following assets side of the balances sheet of Sundaram Companies limited for the year ended 31.3.2006 and 31.3.2007, prepare a common size balance sheet for 2006 and 2007

| Assets             | Rupees in lakhs |      |
|--------------------|-----------------|------|
|                    | 2006            | 2007 |
| Cash               | 100             | 140  |
| Debtors            | 200             | 300  |
| Stock              | 200             | 300  |
| Land and Buildings | 400             | 370  |
| Plant              | 300             | 270  |
| Furniture          | 100             | 140  |

4

60148/BPZ6B/BPF6A/  
BPW6C/BPG6A/BPM6A

சுந்தரம் நிறுவனத்தின் 31.3.2006 மற்றும் 31.3.2007-ந் தேதியோடு முடிவடையும் இருப்புநிலைக் குறிப்பின் சொத்துகள் பகுதி அளிக்கப்பட்டுள்ளது. இதனைக் கொண்டு 2006 மற்றும் 2007 ம் ஆண்டுக்குரிய பொதுவான அளவு அறிக்கையினை தயார் செய்க.

| சொத்துக்கள்            | ரூபாய் இலட்சத்தில் |      |
|------------------------|--------------------|------|
|                        | 2006               | 2007 |
| ரொக்கம்                | 100                | 140  |
| கடனாளிகள்              | 200                | 300  |
| சரக்கிருப்பு           | 200                | 300  |
| நிலம் மற்றும் கட்டிடம் | 400                | 370  |
| பொறி                   | 300                | 270  |
| அறைகலன்                | 100                | 140  |

22. From the following details prepare statement of proprietary funds with as many details as possible

Stock velocity : 6 times

Capital turnover ratio (on cost of sales) : 2

Fixed assets turnover ratio (on cost of sales) : 4

Gross profit turnover ratio : 20%

Debtors velocity: 2 months

Creditors velocity : 73 days

The gross profit was Rs. 60,000.

Reserves and Surplus amount to Rs, 20,000

Closing stock was Rs. 5,000 in excess of opening stock.

5

60148/BPZ6B/BPF6A/  
BPW6C/BPG6A/BPM6A

|  |            |
|--|------------|
| (e) Municipal Corporation for promotion of family planning | Rs. 42,000 |
| (f) Minority Community Corporation                         | Rs.15,000  |
| (g) Natinal Children's Fund                                | Rs.5,000   |

திரு. கணேஷ் அவர்களின் விபரங்களைக் கொண்டு, கூடுதல் மொத்த வருமானம் ரூ.4,50,000 என்ற நிலையில் வரிக்குட்பட்ட வருமானத்தை கணக்கிடுக.

|   |        |
|---|--------|
|   | ரூ.    |
| (அ) ஜவஹர்லால் நேரு ஞாபகச் சின்னத்தின் நிதி                | 12,000 |
| (ஆ) ராஜீவ் காந்தி தர்ம ஸ்தாபனம்                           | 8,000  |
| (இ) ஆப்ரிக நிதி   | 15,000 |
| (ஈ) இந்திரா காந்தி ஞாபகச் சின்னம் நிதி                    | 14,000 |
| (உ) குடும்ப கட்டுப்பாட்டுக்கான மாநகராட்சிக்கு அளித்த தொகை | 42,000 |
| (ஊ) சிறுபான்மையினர் நிதி                                  | 15,000 |
| (எ) தேசிய குழந்தைகள் நிதி                                 | 5,000  |

APRIL 2017

60139/BVZ5A/  
BPF5C/BVC5A/  
BPG5C

Time : Three hours

Maximum : 75 marks

PART A — (10 × 2 = 20 marks)

Answer any TEN questions.

1. Who is an Assessee?  
வரி விதிப்பிற்குரியவர் என்பவர் யார்?
2. What is a previous year?  
முந்தைய ஆண்டு என்றால் என்ன?
3. What is casual Income? Give two examples.  
சாதாரண வருமானத்திற்கு இரண்டு உதாரணங்கள் கூறி விவரி.
4. What are the items included in salary?  
'சம்பளங்கள்' தலைப்பின் கீழ் வரி விதிப்பிற்குரிய வருமானங்கள் யாவை?
5. What are the perquisites taxable in the hands of all Employees?  
அனைத்துப் பணியாளர்களிடத்திலும் வரி விதிப்பிற்கு உட்பட்ட ஆதாயங்கள் யாவை?
6. What do you mean by Pension?  
ஓய்வூதியம் என்பதனை பற்றி நீவிர் அறிவது யாது?
7. What is income from House Property?  
வீட்டுச் சொத்திலிருந்து வருமானம் என்றால் என்ன?
8. What is meant by Actual Rent?  
உண்மை வாடகை என்பதன் பொருள் என்ன?
9. Mention any two expenses which was not allowed from Business Income.  
வியாபார வருமானத்தில் அனுமதிக்கப்படாத ஏதேனும் இரண்டு செலவுகளைக் குறிப்பிடுக.
10. What is meant by Deductions?  
கழிவுகள் என்றால் என்ன?

11. How Income should be Assessed?  
வருமானம், எவ்வாறு மதிப்பீடு செய்யப்பட வேண்டும்?
12. Explain E-Filing.  
மின்னணு தாக்கல் - விளக்குக.

PART B — (5 × 5 = 25 marks)

Answer any FIVE questions.

13. Mention any five incomes which are exempted from Income Tax.  
வருமான வரி விலக்களிக்கப்பட்ட வருமானங்கள் ஏதேனும் ஐந்தினைக் கூறுக.

14. State whether the following are Agricultural Incomes.

- (a) Income from poultry  
(b) Income from a farm house  
(c) Income from Bricks sold  
(d) Gain on sale of farm house  
(e) Income from fisheries.

கீழ்க்கண்டவை, விவசாய வருமானமா? என்பதனைக் கூறுக.

- (அ) கோழிப்பண்ணையிலிருந்து பெற்ற வருமானம்  
(ஆ) பண்ணை வீட்டிலிருந்து பெற்ற வருமானம்  
(இ) செங்கல் விற்றதில் பெற்ற வருமானம்  
(ஈ) பண்ணை வீட்டினை விற்றதால் பெற்ற லாபம்  
(உ) மீன் பண்ணையால் அடைந்த வருமானம்.

15. Mr. Alex resides in Chennai and gets Rs.10,000 per month as basic salary Rs.8,000 per month as DA (entering into service benefits), Rs.12,000 per month as HRA. He pays Rs.10,000 per month as Rent. Calculate Taxable HRA.

திரு. அலெக்ஸ் சென்னையில் வசிக்கிறார். அடிப்படை சம்பளம் ரூ.10,000 ஒரு மாதத்திற்கு அகவிலைப்படி (சம்பளப் பயன்பாட்டில் சேர்ந்தது) ரூ.8,000 ஒரு மாதத்திற்கு, வீட்டு வாடகைப் படி ரூ.12,000 ஒரு மாதத்திற்கு அவர் ரூ.10,000 ஒவ்வொரு மாதத்திற்கு வாடகையாக செலுத்தினார். வரி விதிப்பிற்குட்பட்ட வீட்டு வாடகைப் படையை கணக்கிடுக.

2

60139/BVZ5A/  
BPF5C/BVC5A/  
BPG5C

- (a) Allow Rs.5,000 as depreciation on Machinery  
(b) 50% of Motor Car expenses relates to personal use  
(c) Miscellaneous Receipt is approved by I.T. authority as Business Income  
(d) Motor Car has no Depreciation.

இலாப நட்ட கணக்கினை கொண்டு, தொழில் வருமானத்தை கண்டு பிடிக்கவும்.

|                          | ரூ.             |                 | ரூ.             |
|--------------------------|-----------------|-----------------|-----------------|
| வாடகை, விலை              | 45,000          | மொத்த இலாபம்    | 2,25,000        |
| இயந்திரத்தின் தேய்மானம்  | 8,000           | பிறவழி வருமானம் | 1,50,000        |
| மேஜை சாமான்கள் தேய்மானம் | 2,000           | மூலதன ஆதாயம்    | 1,00,000        |
| மோட்டார் கார் வாங்கியது  | 50,000          | இதர வருமானம்    | 1,25,000        |
| கார் செலவுகள்            | 3,000           |                 |                 |
| விளம்பரம் (பணம்)         | 25,000          |                 |                 |
| நிகர இலாபம்              | 4,67,000        |                 |                 |
|                          | <u>6,00,000</u> |                 | <u>6,00,000</u> |

(அ) இயந்திரத்தில் ரூ.5,000 ஐ தேய்மானமாக அளிக்கவும்

(ஆ) கார் செலவினத்தில் 50% சொந்த உபயோகத்திற்கானது

(இ) இதர வருமானம் பெறுதல், வணிக வரி அலுவலர்களால், தொழில் வருமானமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது

(ஈ) மோட்டார் காருக்கு தேய்மானம் இல்லை

24. Mr. Ganesh's previous year's Gross total income is Rs.4,50,000. He has made the following Donations, calculate his Net Income.

|                                    |            |
|------------------------------------|------------|
| (a) Jawaharlal Nehru Memorial Fund | Rs. 12,000 |
| (b) Rajiv Gandhi Foundation        | Rs. 8,000  |
| (c) Africa Fund                    | Rs. 15,000 |
| (d) Indira Gandhi Memorial Fund    | Rs. 14,000 |

7

60139/BVZ5A/  
BPF5C/BVC5A/  
BPG5C

22. Calculate Income from House property from the following :

|             |            |
|-------------|------------|
|             | Rs.        |
| MV          | 6,000 p.m. |
| FRV         | 7,000 p.m. |
| SR          | 6,250 p.m. |
| Actual Rent | 7,500 p.m. |

The house has been let out from 1<sup>st</sup> Jan. 2005. In the year 2010, and 2011, it was self-occupied. Again from 1<sup>st</sup> April 2011 it was let out. During the current PY 2015–2016, half month rent could not be realised.

|                        |            |
|------------------------|------------|
|                        | ரூ.        |
| நகராட்சி வாடகை மதிப்பு | 6,000 p.m. |
| நியாயமாக வாடகை மதிப்பு | 7,000 p.m. |
| நிலையான வாடகை          | 6,250 p.m. |
| பெற்ற வாடகை            | 7,500 p.m. |

ஜனவரி, 1, 2005 ஆம் தேதியன்று வீடு வாடகைக்கு விடப்பட்டது. இந்த வீடு, 2010 மற்றும் 2011 ஆண்டில் சொந்த குடியிருப்புக்கு பயன்பட்டுள்ளது. மீண்டும், ஏப்ரல் 1, 2011 முதல் வாடகை குடியிருப்புக்கு விடப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டு 2015–16 ல், அரை மாத வாடகை பெறப்படவில்லை.

மேற்கண்ட விபரங்களில் வீட்டு வழி வருமானத்தினை கணக்கிடுக.

23. From the following P & L a/c, calculate Income from Business.

|                          |          |                               |          |
|--------------------------|----------|-------------------------------|----------|
|                          | Rs.      |                               | Rs.      |
| To Rent and Rates        | 45,000   | By Gross Profits              | 2,25,000 |
| To Dep. on Machinery     | 8,000    | By Income from other services | 1,50,000 |
| To Dep. on Furniture     | 2,000    | By Income from capital gain   | 1,00,000 |
| To Purchase of Motor Car | 50,000   | By Miscellaneous Income       | 1,25,000 |
| To Car Expenditure       | 3,000    |                               |          |
| To Advertisement (cash)  | 25,000   |                               |          |
| To Net Profit            | 4,67,000 |                               |          |
|                          | 6,00,000 |                               | 6,00,000 |

6

60139/BVZ5A/  
BPF5C/BVC5A/  
BPG5C

16. Ms. Dihsha is employed in Delhi, and gets the following emoluments (Assume population is 26 Lakhs)

|              |                              |
|--------------|------------------------------|
|              | Rs.                          |
| Basic salary | 8,000 p.m.                   |
| DA           | 6,000 p.m.<br>(forming part) |
| Bonus        | 10,000                       |
| CCA          | 2,000 p.m.                   |

Conveyance allowance Rs.500 p.m. (actual amount spent Rs.4,000)

She is provided with a rent free house, calculate taxable value of perquisite.

செல்வி திக்ஷா, டெல்லியில் பணியாற்றி, பின்வரும் ஊதியங்களை பெறுகிறார். (மக்கள் தொகை 26 லட்சமாக எண்ணிக் கொள்க)

|                       |             |
|-----------------------|-------------|
|                       | ரூ.         |
| அடிப்படை சம்பளம்      | 8,000 மாதம் |
| அகவிலைப்படி (கூடியது) | 6,000 மாதம் |
| போனஸ்                 | 10,000      |
| நகரப்படி              | 2,000 மாதம் |

போக்குவரத்துப்படி ரூ.500 மாதத்திற்கு; உண்மையான செலவு ரூ.4,000. அவருக்கு, வாடகை இல்லா வீடு அளிக்கப்பட்டுள்ளது. வரி விதிப்பிற்குட்பட்ட ஆதாய மதிப்பைக் கண்டு கொள்க.

17. From the following calculate GAV.

|                         |          |
|-------------------------|----------|
|                         | Rs.      |
| Municipal Rental Value  | 4,00,000 |
| Fair Rental Value (FRV) | 3,75,000 |
| Standard Rent           | 3,75,000 |

மொத்த ஆண்டு வருமானத்தினை, பின்வருபவற்றைக் கொண்டு கண்டுபிடிக்க.

|                        |          |
|------------------------|----------|
|                        | ரூ.      |
| நகராட்சி வாடகை மதிப்பு | 4,00,000 |
| நியாயமான வாடகை மதிப்பு | 3,75,000 |
| நிலையான வாடகை          | 3,75,000 |

3

60139/BVZ5A/  
BPF5C/BVC5A/  
BPG5C

18. Calculate Gross Annual value from the following :

| Particulars   | House 1  | House 2  |
|---|----------|----------|
| MRV   | 1,10,000 | 1,15,000 |
| FRV   | 1,20,000 | 1,10,000 |
| SR  | N.A.     | 1,20,000 |
| Actual Rent (AR) with no unrealised Rent and vacancy period | 1,40,000 | 1,20,000 |
| மொத்த ஆண்டு வருமானத்தினைக் கணக்கிடுக.                       |          |          |
| விபரங்கள்   | வீடு 1   | வீடு 2   |
| நகராட்சி வாடகை மதிப்பு                                      | 1,10,000 | 1,15,000 |
| நியாயமான வாடகை மதிப்பு                                      | 1,20,000 | 1,10,000 |
| நிலையான வாடகை   | N.A.     | 1,20,000 |
| பெற்ற வாடகை (காலியான மாதம் மற்றும் பெறப்படாத வாடகை)         | 1,40,000 | 1,20,000 |

19. Who should file the Return of Income?

யார் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்?

PART C — (3 × 10 = 30 marks)

Answer any THREE questions.

20. How will you determine the Residential status of an Individual?

தனிநபர் குடியிருப்பு நிலையினை எவ்வாறு தீர்மானிப்பது?

21. From the following, calculate Gross Salary.

|                          | Rs.                                     |
|--------------------------|---|
| Basic salary             | 8,000 p.m.                              |
| Bonus                    | 5,000                                   |
| DA                       | 6,000 p.m.<br>(50% form part of salary) |
| Tiffin allowance         | 400 p.m.                                |
| Non-practicing allowance | 250 p.m.                                |
| 4                        | 60139/BVZ5A/<br>BPF5C/BVC5A/<br>BPG5C   |

Rs.

|                      |            |
|----------------------|------------|
| Deputation allowance | 150 p.m.   |
| Overtime allowance   | 250 p.m.   |
| Special allowance    | 100 p.m.   |
| Servant allowance    | 75 p.m.    |
| HRA                  | 1,000 p.m. |
| EA                   | 75 p.m.    |

The employee is a government servant and he resides in his own house and works in Mysore. It is the usual practice to give 2% as commission on turnover achieved. The turnover achieved by the employee is Rs.50,000.

பின்வருவனவற்றிலிருந்து, சம்பள வருமானத்தினை கணக்கிடுக.

ரூ.

|  |                   |
|--|-------------------|
| அடிப்படை சம்பளம்                       | 8,000 மாதத்திற்கு |
| போனஸ்                                  | 5,000             |
| அகவிலைப்படி (50% சம்பளத்துடன் கூடியது) | 6,000 மாதம்       |
| உணவுப் படி                             | 400 மாதம்         |
| செய்முறையல்லாதபடி                      | 250 மாதம்         |
| மற்றவரை அனுப்ப படி                     | 150 மாதம்         |
| அதிக நேர படி                           | 250 மாதம்         |
| சிறப்பு படி                            | 100 மாதம்         |
| வேலையாள் படி                           | 75 மாதம்          |
| வீட்டு வாடகை படி                       | 1,000 மாதம்       |
| கேளிக்கை படி                           | 75 மாதம்          |

இவர், ஒரு அரசு ஊழியர், மைசூரில் சொந்த வீட்டில் வசிக்கிறார். வழக்கப்படி 2% கமிஷன் விற்பனையில் உண்டு. மொத்தமாக ரூ.50,000 க்கு இவர் விற்பனை செய்துள்ளார்.

5

60139/BVZ5A/  
BPF5C/BVC5A/  
BPG5C